

நாள் 21.11.2023

STC 1799/2017

அசா 2

பெயர் : நந்தகுமார்

த/பெ.மாணிக்கம்

(Complainant present. Accused present)

எதிரி தரப்பில் குறுக்கு விசாரணை:

1. இவ்வழக்கின் முழு விபரமும் எனக்கு தெரியாது என்றால் சரியல்ல, எனக்கு தெரியும். நானும் புகார்தாரரும் எதிரியும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் பொய் சங்கதி என்றால் சரியல்ல. எதிரிக்கு நான் யார் என்றே தெரியாது என்றால் சரியல்ல, கோவிலுக்கு செல்லும் வகையில் எதிரியை எனக்கு பழக்கம்.

2. எதிரி புகார்தாரரிடம் குறிப்பிட்டு எவ்வளவு தொகை வாங்கினார் என்று எனக்கு தெரியாது என்றால் சரியல்ல, ரூபாய் 7 லட்சம் எதிரி புகார்தாரரிடம் கடன் வாங்கினார். இவ்வழக்கில் சாட்சியமளிக்க புகார்தாரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரிதான்.

3. எனது பிராமண பத்திரிக்கையில் எதிரி கேட்டுக்கொண்டதால் புரோ நோட்டீஸ் சாட்சி கையொப்பம் இட வந்ததாக நான் கூறியுள்ளேன் என்றால் சரிதான். புகார்தாரர் எதிரிக்கு கடன் கொடுத்ததாக கூறப்படும் சமயத்தில் புகார்தாரர் யார் என்றே எனக்கு தெரியாது என்றால் சரிதான். என் முதல் விசாரணையில் புகார்தாரர் எனக்கு நன்கு பழக்கம் என்று கூறியுள்ளேன் என்றால் மேற்படி பண்பரிவர்த்தனைக்கு பிறகு புகார்தாரர் எனக்கு நன்கு பழக்கமானார்.

4. புரோ நோட்டீஸ் நான்தான் எழுதினேன் என்றால் சரிதான். புரோ நோட்டீஸ் எழுதியது என்ற குறிப்பிற்கு அருகில் எனது பெயர் எழுதப்பட்டுள்ளது ஆனால் கையொப்பம் செய்யவில்லை என்றால் சரியல்ல, எனது கையொப்பமே எழுதுவதுபோல்தான் இருக்கும் நான் கையொப்பம்தான் செய்துள்ளேன்.

5. மேற்படி பண்பரிவர்த்தனையின்போது புகார்தாரர், எதிரி, நான் மற்றும் இன்னொரு நபர் இருந்தோம். வேறு யாரும் இல்லை. மேற்படி இன்னொரு நபர் யார் என்று கேட்டு நான் தெரிந்துகொள்ளவில்லை. மேற்படி நபர் யார் சார்பாக சாட்சி கையொப்பமிட வந்தார் என்று எனக்கு தெரியாது.

6. மேற்படி பண்பரிவர்த்தனைக்கு முன்பாக உபயவாதிகளுக்குள் கொடுக்கல் வாங்கல் இருந்ததா என்று எனக்கு தெரியாது. புகார்தாரர் கடன் தொகையை எவ்வாறு ஏற்பாடு செய்தார் என்று என்னிடம் கூறவில்லை. புகார்தாரர் சமையல் காண்ட்ராக்ட் எடுத்து செய்கிறார்.

7. புகார்தாரர் வீட்டில் வைத்து சாட்சி கையொப்பமிட்டேன். புகார்தாரர் எதிரிக்கு கடன் தொகையை 500 ரூபாய் தாள்களாக கொடுத்தார். நான் மேற்படி தொகையை எண்ணிப்பார்க்கவில்லை. புகார்தாரர் எதிரிக்கு கடன் கொடுக்கவில்லை என்றாலும் அவ்வாறு கடன் கொடுத்தாக கூறப்படும் இடத்தில் நான் இல்லை என்றாலும் சரியல்ல. பின்னிட்டு ஒருநாள் புரோ நோட்டை கொடுத்து அதில் உள்ள சங்கதிகளை நிரப்புமாறு புகார்தாரர் என்னிடம் கூறி நான் நிரப்பினேன் என்றாலும் சரியல்ல.

8. எதிரி புகார்தாரருக்கு புரோ நோட்டை கொடுத்தபோது வழக்கு காசோலையையும் கொடுத்தாரா என்றால் இல்லை. உண்மையில் எதிரியின் மனைவிதான் புகார்தாரரிடம் ரூபாய் 1 லட்சம் மட்டும் கடன் பெற்றார் என்றாலும், அதற்கு ஆதரவாக எதிரியின் மனைவி கொடுத்த எதிரியின் வெற்றுக்காசோலையை மோசடியாக நிரப்பி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாலும் சரியல்ல.

9. புகார்தாரருக்கும் எதிரியின் மனைவிக்கும் நடந்த பண்பரிவர்த்தனை குறித்து எனக்கு தெரியாது என்றால் சரிதான். இவ்வழக்கு குறித்த உண்மை விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்றால் சரியல்ல. புகார்தாரர் கேட்டுக்கொண்டதால் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல.

மறு விசாரணை: இல்லை.

Taken down by/before me in open
Court, read over/interpreted to the witness in the
presence of the accused/Accused's pleader and
admitted by the witness to be correct.

(Sd/M.A.Suvedharanyan)
Judicial Magistrate No.I,
Pollachi.